

தெஹிஓவிட்ட பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தெஹிஓவிட்ட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தெஹிஓவிட்ட பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிசீலிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான

கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(ஐ) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(ஐ) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டினுள் பூர்த்தி செய்யப்பட்ட 03 நிர்மாணங்கள் மூலதனமாக்கப்படாத காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்குகள் ரூபா 7,692,703 இனால் குறைவாகக் காட்டப்பட்டிருந்தன.	2025 இறுதி கணக்கில்கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதென.	மூலதன செலவு சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) 2021 ஏப்ரல் 09 ஆம் திகதி ஏலத்தில் விற்பனை செய்த கிரயம் ரூபா 587,284 ஆன வயிப்ரேட் ரோலரை சொத்துக் கணக்குகளிலிருந்து அகற்றி இருக்காத காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கு அப் பெறுமதியினால் கூடுதலாக காட்டப்பட்டிருந்தது.	நிலையான சொத்துக்கள் பதிவேட்டிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதென.	சொத்துக்கள் விற்பனை கிரயத்தை கணக்குகளிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டினுள் நிலவிய ரூபா 52,279,089 பெறுமதியான நிலையான வைப்புகளிற்குரிய புதுப்பிக்கும் கட்டளைகளை கணக்காய்விற்கு சமர்ப்பிக்காத காரணத்தால் ரூபா 2,099,821 ஆன வருடாந்த வட்டி வருமானம் சரியா என்பதை உறுதி செய்துக்கொள்ள முடியாமல் போனது.	நிலையான வைப்பு பதிவேடொன்றை 2025 மே 01 திகதி முதல் பேணப்படுவதென.	நிலையான வைப்புபுதுப்பிக்கும் கட்டளைகளை சமர்ப்பித்து வட்டியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	பரிந்துரை
1988 சபை மற்றும் விதி 218 பிரதேச (நிதி நிர்வாக) மற்றும்	2021 ஆண்டிற்கு சபைக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக கணிப்பீட்டொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	பின்னர் காணி நடைமுறைகள் 2025 ஆண்டு முடிவடைய முன்னர் மேற்கொள்ளப்படுவதென.	விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 33இ056இ556 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 15இ726இ381 ஆனது.

2.2 நிதிக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான நடைமுறை கணக்கொன்று 13 வருட காலமாக செயழிலந்து நிலவியது. நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீளாய்வாண்டு இறுதியில் அந்த கணக்கின் மீதி ரூபா 43,088 ஆன போதும், மீதி உறுதிப்பாட்டு கடிதங்கள் பிரகாரம் மீதி ரூபா 19,112 ஆனதால் ரூபா 23,976 ஆன வித்தியாசம் நிலவியது.	எதிர் காலத்தில் குழுவொன்றை நியமித்து தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதென.	கணக்கின் மீதி சமமாகாததற்கு காரணத்தை கண்டறிந்து விரைவில் தீர்த்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) நிலையான வைப்பிற்காக குறைந்த பட்சம் 03 அரசு வங்கிகளிலிருந்தேனும் விலை மணு கோருதல் செய்து உச்ச வட்டி விகிதாசாரமொன்று வழங்கும் வங்கியில் வைப்பு செய்ய வேண்டிய போதும், கூட்டுத்தொகை ரூபா 30,252,030 ஆன 13 நிலையான வைப்புக்கள் சுயமாக (யுரவழ சுநநெற) புதுப்பிக்கப்படும் வகையில் வைப்பு செய்யப்பட்டிருப்பதால் கிடைக்க வேண்டிய உச்ச வட்டி சதவீதமொன்றை இழக்கும் அபாயம் காண்பிக்கப்பட்டது.	விலை மணு கோருதல் செய்து உச்ச வட்டி விகிதாசாரமொன்று வழங்கும் வங்கியில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதென.	பெறுகைகள் கோரி உச்ச வட்டி விகிதாசாரமொன்று வழங்கும் வங்கியில் வைப்பு செய்ய வேண்டும்

2.3 வருமான நிர்வாகம்

2.3.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர	7,425,590	8,066,612	8,119,994	2,890,990	4,118,000	4,370,619	4,942,471	3,499,921
வாடகை	14,746,150	17,113,027	18,206,236	4,526,975	14,218,660	14,868,896	14,984,474	5,581,456
அனுமதிப்பத் திர கட்டணம்	1,070,200	1,353,833	1,353,833	-	1,017,200	1,184,111	1,146,111	-
ஏனைய வருமானம்	8,314,600	10,990,332	8,679,539	2,310,793	9,003,600	11,379,281	10,807,170	861,193
	<u>31,556,540</u>	<u>37,523,804</u>	<u>36,359,602</u>	<u>9,728,758</u>	<u>28,357,460</u>	<u>31,802,907</u>	<u>31,880,226</u>	<u>9,942,570</u>

2.3.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டியதாக நிலவிய நிலுவை வீதவரி மீதியிலிருந்து ரூபா 1,077,879 இனை 2025 மே வரை அறவிட்டு இருக்கவில்லை.	நிலுவை வருமானம் சேகரிப்பதற்காக நடமாடும் நிகழ்ச்சித்திட்டமொன்றை மேற்கொள்வதென.	நிலுவை வருமானத்தை சேகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டியதாக நிலவிய நிலுவை ஏக்கர் வரி மீதியிலிருந்து ரூபா 1,283,436 இனை 2025 மே வரை அறவிட்டு இருக்கவில்லை. அந்த மீதியினுள் 10 வருடத்திற்கு விட பழைமையான ரூபா 1,068,576 ஆன மீதியொன்றும் நிலவியது.	வாரத்தில் 03 நாட்கள் களத்தில் செல்வது மற்றும் பதிவழிக்க உரிய அலகுகளிற்காக அங்கீகாரத்தை பெறுவதன் மூலம் தீர்ப்பதென.	நிலுவை ஏக்கர் வரி தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 03 வருடத்திற்கு விட பழைமையான நிலுவை மீன் கடை வாடகை ரூபா 2,745,979 இனை மீளாய்வாண்டிலேயும் அறவிட்டு இருக்கவில்லை.	நிலுவை தொகையை பதிவழிப்பதற்காக மதிப்பிற்குரிய ஆளுனரின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள கடிதம் அனுப்பியுள்ளதென.	நிலுவை கடையறை வாடகை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) முத்திரை வரி வைப்பு கணக்கினுள் நிலவிய 10 வருடத்திற்கு விட பழைமையான ரூபா 802,100 இனை தீர்த்திருக்கவில்லை.	தீர்க்க நடவடிக்கை எடுப்பதென.	தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) பழைய சபை கட்டிடத்தின் பெறுமதி மற்றும் சபையுடைய நீர் பவுசரின் பெறுமதியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	2025 ஆண்டின் போது கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பது என.	சொத்துக்களின் பெறுமதியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான ரூபா 11,850,000 பெறுமதியான 179 பர்சஸ் பரப்புக்கொண்ட இறப்பர் காணியிலிருந்து மீளாய்வாண்டில் எவ்வித வருமானத்தையும் பெற்றுக்கொண்டு இருக்கவில்லை.	குத்தகை தொகையை குறைத்து டென்டர் கோர அங்கீகாரம் பெற்றுக்கொள்வதென.	சபைக்கு சொந்தமான சொத்துகளிலிருந்து வருமானம் ஈட்டிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2021 ஆண்டு கணப்படீட்டு அறிக்கையின் பிரகாரம் சபைக்கு சொந்தமான கூட்டுத் தொகை 570 பர்சஸ் ஆன 03 காணிகளை சுவீகரித்திற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் சுவீகரித்திற்கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	தொடர்புடைய காணிகளை சுவீகரித்திற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 ஒப்பந்த நிருவாகம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாதொல ஹெலபொஜுன்ஹல நிர்மாணம் (முதலாம் கட்டம்) கைத்தொழிலில் கூறைக்காக வேறு இடமொன்றில் அகற்றப்பட்ட அமானோ தகரம் பொருத்தப்பட்டுள்ளதாக நிலையப் பரீட்சிப்பின் போது அவதானிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கம் போது, யுஅயமெ புஐ தகரம் வழங்கி பொருத்துவதற்காக ரூபா 112,500 இனை செலுத்தி இருந்தது. அவ்வாறே, பொருத்தி இருந்த ரூபா 41,000 பெறுமதியான புட டிடிஓ டியச கணக்காய்வு திகதியான 2024 ஆகஸ்ட் 22 அளவிலும் துருப்பிடித்த வன்னம் நிலவியது. மேலும், இந்த கட்டிடத்தின் அளவுத்திட்டத்திற்கு இணங்காத வாறு பொருத்தப்பட்டிருந்த புஐ குழாய்களிற்காக ரூபா 12,000 இனையும், மேற்கொள்ளப்படாத வேலைக்காக ரூபா 6,000 இனையும் கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தன.	ஒப்பந்ததாரர் ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதென.	உரிய அளவுத்திட்டத்திற்கு இணங்கி கைத்தொழிலை பூர்த்தி செய்ய வேண்டியதுடன் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறே, கூடுதலான கொடுப்பனவை மீள் அறவிட வேண்டும்.